
Somakrita Somanathastutih

——
ஸோமக்ரு'தா ஸோமநாத²ஸ்துதி:

——
Document Information



Text title : Somanathastutih Somakrita

File name : somanAthastutiHsomakRRitA.itx

Category : shiva, stuti

Location : doc_shiva

Transliterated by : Ruma Dewan

Proofread by : Ruma Dewan

Description/comments : vAyupurANa. ekaliNgamAhAtmyam . chaturdasho.adhyAyaH - somanAthamAhAtmye
mAhendrIvarNanam . 14.17-34 ..

Latest update : October 14, 2025

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

October 19, 2025

sanskritdocuments.org



ஸோமக்ரு¹தா ஸோமநாத²ஸ்துதி:



(ஏகலிங்க³மாஹாத்மயே)

ஸோம உவாச -

த⁴த்தே விஸ்வம் விஸ்வக்ரு¹த்யோ விதா⁴ய
மூர்தீரஷ்டௌ பாலயந் யோ ஜக³ந்தி |
தே³ஹே தே³ஹே தீ³பவத் ஸ்வப்ரகாஸ:
க்ரு¹த்வா சாந்தே ஸஞ்ஜஹாராத² விஸ்வம் || 17 ||

யஸ்ய ஸ்ம்ரு¹த்யா பாதகாநாமமுஷ்மிந்
லோகே லோகஸ்யாஸு து³கா²பஹார: |
து³ர்வாஸா வை முநிரத்ரிப்ரஸூதி-
ஸ்தபஸ்சக்ரே ஆநஸூயத்வமீஹந் || 18 ||

ப்ரஹ்மாண்டா³தீயாம் நி:ஸ்ரு¹தாம் ஜஹ்நுகந்யாம்
த³ரு¹ஷ்ட்வா சாஸ்யா உக்³ரதாபாச்ச பூ⁴மே: |
பே⁴த³ம் மத்வா யாம் வ்யவத்தாத² மூர்த்⁴நா
நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 19 ||

ரோஷாத் காமம் ப⁴ஸ்மஸாத³யஸ்சகார
யோஷித்³ரூபைர்மோஹயந்தம் ஜக³ந்தி |
க்ரு¹த்வா⁵நங்க³ம் தம் ச ஸ்ரு¹ஷ்டயார்த²மேவ
நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 20 ||

கைலாஸாத³ரிமுஜ்ஜிஹீர்ஷும் த³ஸாஸ்யம்
யோ வை சக்ரே பீ³தம் ஸ்வாங்க்⁴ரிபா⁴ராத் |
உமாபீ⁴த்யா ஸ்லேஷ்துஷ்டோ⁵ஸ்ய நூநம்
நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 21 ||

ஜ்ஞாதும் ப்ரஹ்மா யஸ்ய ரூபம் ததோ²ர்த்⁴வ-
மகா³தீ³விஷ்ணுரப்யத⁴ஸ்தாத்³யத³ந்தம் |
தாபீ⁴யாமந்தஸ்தஸ்ய ந ஜ்ஞாத ஏவ

நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 22 ||

யஜ்ஞகுத்⁴வம்ஸம் யஸ்சகாரோக்³ரூபோ
ரூபோ(?)த³க்ஷஸ்யாஸூரோஷாத்³ப⁴வாந்யா: |
ப³ஹூநி ரூபாண்யஸ்ரு'ஜத்³ய ஏகோ
நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 23 ||

புரா தே³வைர்மந்த²நே ஸாக³ரே⁵பி
தஸ்மாஜ்ஜாதேஷ்வாஸூ ரத்நேஷு பூ⁴ய: |
விஷம் கோ⁵ந்யஸ்த்வத்³ரு'தே ப⁴க்ஷதே வா
நமஸ்தஸ்மை ஸோமநாதா²ய நித்யம் || 24 ||

கலௌ ப்ராப்தே⁵நாத²வத்ஸு
நாதோ² பூ⁴த்வா ஸோமநாதே²ந நாம்நா |
பங்கூ³நந்தா⁴ந் த³த்³ருகுஷ்டா²தி³தப்தாந்
ரோக³க்³ரஸ்தாந் த்வத்³ரு'தே (குருதே) யோ நவீநாந் || 25 ||

ஸூத உவாச -

ஏவம் ஸ்துதி: ஸோமநாத: ²ஸோமேந க்ஷயரோகி³ணா |
துதோஷாஸ்மை கருணயா ஸோமம் வாக்யமுவாச ஹ || 26 ||

ஸோமநாத² உவாச -

யதா² க்ஷயீ ப⁴வாந் ஜாத: ஸோமே(ம) விதி³தமேவ ஹி |
நத்³யாம் ஸ்வாம்யாம் ஸமாப்லுத்ய ஸமாராத⁴ய ஸத்வரம் ||
க்ஷீணஸாபஸ்ததோ பூ⁴த்வா க்ஷீ³ணே⁵க்ஷீ³ணே ப⁴விஷ்யஸி || 27 ||

க்ரு'ஷ்ணபக்ஷே தநுக்ஷீண: ஸிதே⁵க்ஷீணவபு: புந: |
ஹ்ராஸவ்ரு'த்³த்⁴யா ச கலயா பக்ஷே பக்ஷே ப⁴விஷ்யஸி || 28 ||

த³ர்ஸே த³ர்ஸே து மாம் த³ரு'ஷ்ட்வா ஸ்நாத்வா ஸ்வாம்யாம் நிஸாகர |
மோத³யஸ்வ ம(மு)த³ம் ப்ராப்ய ஜக³த் ஸ்தா²வரஜங்க³ம் || 29 ||

ஸோமநாதோ² ப⁴விஷ்யாமி த்வந்நாம்நா⁵ஹம் யுகே³ யுகே³ |
யோ ப⁴க்த்யா⁵ராத⁴யேந்நித்யம் ஸோமவாரே விஸேஷத: || 30 ||

தஸ்ய ரோக³ப⁴யம் ந ஸ்யாத் கிம் வா ஸோகப⁴யம் புந: |
பாபௌக⁴மகி²லம் ஹந்மி து: ³க²தோ⁵த² ப⁴யம் ததா² || 31 ||

காமமந்யமபீ⁴ஷ்டம் வா த³த்யாம் ப⁴க்தஸ்ய சந்த³ரம: |

அஹம் யாஸ்யாமி விங்க³த்வம் கலௌ ப்ராப்தே த்³ரு'ஷந்மயம் || 32 ||

வாயுருவாச -

இதி ஸ்ருத்வா ப்ரணம்யைநம் தபஸ்தப்த்வா⁵த² சந்த³ரமா: |

தத்ப்ரஸாதா³த்³வரம் ப்ராப்ய க³தோ நக்ஷத்ரமண்ட³லம் || 33 ||

ஏவம் ஸ ப⁴க³வாந் ருத்³ரோ ப³ஹ்வீபி⁴ஸ்ச ஸ்வமூர்திபி:⁴ |

பாலயாமாஸ பு⁴வநம் பிதா புத்ராநிவௌரஸாந் || 34 ||

இதி ஏகலிங்க³மாஹாத்மயே ஸோமநாத²மாஹாத்மயே ஸோமக்ரு'தம் ஸோமநாத²ஸ்துதி:
ஸம்பூர்ண |

- || ஏகலிங்க³மாஹாத்மயம் | சதுர்த³ஸோ⁵த⁴யாய: - ஸோமநாத²மாஹாத்மயே
மாஹேந்த்³ரீவர்ணநம் | 14.17-34 ||

- .. ekali NgamAhAtmyam . chaturdasho.adhyAyaH - somanAthamAhAtmye
mAhendrIvarNanam . 14.17-34 ..

Notes:

Śiva ஸிவ, as Somanātha ஸோமநாத² was worshipped by Soma ஸோம for relief from the
curse by Dakṣa த³க்ஷ for having favoured only Rohiṇī ரோஹிணி amongst his 27 wives
who were the daughters of Dakṣa த³க்ஷ.

Somanātha ஸோமநாத² advises Soma ஸோம to take dip in the Svāmī River ஸ்வாமீ நதீ³,
relieves him of the disease due to the curse and establishes his path in the NakṣatraMaṇḍala
நக்ஷத்ரமண்ட³ல.

EkalingaMāhātmyam ஏகலிங்க³மாஹாத்மயம், that constitutes a SthalaPurāṇa
ஸ்த²லபுராண and SthalaMāhātmyam ஸ்த²லமாஹாத்மயம், has been composed in two
styles - Paurāṇika பௌராணிக and Kāvyaṁyā காவ்யமய. It includes the descriptions
about the manifestation of the Ekalinga Śiva Kṣetra ஏகலிங்க³ ஸிவ க்ஷேத்ர in relation
to the story of the duo - Baṣpa Rājā பா³ஷ்ப ராஜா - Hārīta Muni ஹாரீத முநி, and the
lineage of kings of Citrakūṭa சித்ரகூட (now k.a. Cittaṛaḡaṛha சித்தௌட³:க³ட⁴:)
and Medapāṭa மேத³பாட (now k.a. Mevāṛa மேவாட³:) including Mahārāṇa Kumbhā
மஹாராண கும்பா⁴.

Baṣpa Rājā பா³ஷ்ப ராஜா is now popularly known as Bappā Rāvala ப³ப்பா ராவல.

The VāyuPurāṇam வாயுபுராணம் has been attributed to be the source composition of EkaliṅgaMāhātmyam ஏகலிங்க³மாஹாத்மயம் as the main narrator of the same is Vāyu வாயு.

EkaliṅgaMāhātmyam - Paurāṇika ஏகலிங்க³மாஹாத்மயம் - பௌராணிக is composed in 32 chapters that, with a brief summary of each chapter; and the EkaliṅgaMāhātmyam - Kāvyaamayam ஏகலிங்க³மாஹாத்மயம் - காவ்யமயம் can be accessed from the respective links given below.

EkaliṅgaMāhātmyam - Kāvyaamayam ஏகலிங்க³மாஹாத்மயம் - காவ்யமயம் includes description of the lineage of Baṣpa Rājā பா³ஷ்ப ராஜா, Stuti ஸ்துதி of the erudite Mahārāṇā Kumbhā மஹாராணா கும்பா⁴ i.e. Kumbhakarāṇa கும்ப⁴கரண, and the Pañcāyatana Stuti பஞ்சாயதந ஸ்துதி. The latter comprises of Stuti-s of Gaṇeśa க³ணேஸ, Sūrya ஸூர்ய, Nārāyaṇa நாராயண, Śiva ஸிவ, Caṇḍikā சண்டி³கா and Ekaliṅga Śiva ஏகலிங்க³ ஸிவ.

It is noteworthy that the Pañcāyatana Stuti பஞ்சாயதந ஸ்துதி has some names associated with Kumbhā கும்பா⁴ such that he is remembered with each of the Deity worshipped with this stuti. Towards conclusion, there is EkaliṅgaNamaskāra ஏகலிங்க³நமஸ்கார.

Encoded and proofread by Ruma Dewan

Somakrita Somanathastutih

pdf was typeset on October 19, 2025

Please send corrections to sanskrit@cheerful.com

